



Australian Government  
Department of Home Affairs



## ஆஸ்திரேலியாவில் குடியேறும் தகுதிபெறும் குடியேறிகளுக்கான ஆங்கில வகுப்புகள்

கோவிட்-19ன் விளைவால் ஏ.எம்.இ.பி. சேவைகளில் மாற்றங்கள்

நீங்கள் சுகவீனமாக இருந்தால் தயவுசெய்து வயதுவந்த குடியேறிகளுக்கான ஆங்கில திட்டமுறை கற்கை நிகழ்விடத்திற்கு வருகை தராதிர்கள்.

நிலவிக் கொண்டிருக்கும் கோவிட்-19ன் சூழ்நிலையின் விளைவாக இணையதளம் அல்லது தொலைவழிக் கற்கை போன்றதான, புதிய ஏற்பாடுகள் ஏ.எம்.இ.பி. வழங்களுக்காக நிறுவப்படும்.

இப்புதிய ஏற்பாடுகளை கலந்துரையாடுவதற்கு தயவுசெய்து உங்கள் [ஏ.எம்.இ.பி. சேவை வழங்குநரை](#) நேரடியாக தொடர்பு கொள்க.

[கோவிட்-19 மற்றும் அதன் அறிகுறிகள்](#) பற்றி அறிந்து கொள்க

### வயதுவந்த

### குடியேறிகளுக்கான ஆங்கில திட்டமுறை

வயதுவந்த குடியேறிகளுக்கான ஆங்கில  
திட்டமுறை (ஏ.எம்.இ.பி. - AMEP)

யானது குடும்ப, திறன்பெற்றோர், மற்றும்  
மனிதாபிமான விசா வழிகளிலிருந்து வந்த  
தகுதிபெறும் குடியேறிகளுக்கு இலவச  
ஆங்கில மொழி தனிப்பயிற்சி அளிக்கிறது.

### திட்டமுறை அளிப்பு

ஏ.எம்.இ.பி. யானது ஆஸ்திரேலியாவின்  
அனைத்துப்பகுதிகளிலும் 58 ஒப்பந்த

பிராந்தியங்களில் அளிக்கப்படுகிறது,  
மற்றும் தொலைவழிக்கற்கை உள்ளிட்ட  
பல்தரப்பட்ட கற்கைத் தெரிவுகளையும்  
கலப்புகளையும் முன்வைப்பதன் வழியாக,  
வாடிக்கையாளர்களின் கற்கைத்  
தேவைகளை இணக்கஞ்செய்திட

வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கான  
மிகஅருகிலுள்ள திட்டமுறை சேவை  
வழங்குநரின் விபரங்களை, மாநிலம்

மற்றும் பிராந்திய பகுதி வாரியாக,

[ஏ.எம்.இ.பி. சேவை வழங்குநரின்](#) இணைய

பக்கத்தில் கண்டுகொள்ள முடியும்.

நாங்கள் ஏ.எம்.இ.பி. பற்றிய பிற

மொழிகளில் கிடைக்கும் தகவல்கள்

வைத்திருக்கிறோம். உங்கள் மொழியில்

மொழிபெயர்ப்பான தகவல்களைக் காண  
எங்களது [பிற மொழிகளில் தகவல்கள்](#)

இணைய பக்கத்திற்கு சென்றிடுக.

## தகுதிபெறல்

ஏ.எம்.இ.பி. க்கு தகுதி பெற, ஒரு நபர்

கண்டிப்பாக:

- ஆஸ்திரேலியாவில் இருக்க வேண்டும்
- குடிவரவு (கல்வி) (இயங்குவதற்கான ஆங்கிலம்) குறிப்பீடு 2017 ல்

உள்ளவாறு, தகுதியுடைய ஏ.எம்.இ.பி.  
அலுவலரால் மதிப்பீடுசெய்யப்பட்டபடி  
இயங்குமளவுக்கான ஆங்கிலத் திறன்  
இருக்கக் கூடாது.

- விசா வழங்கும் நோக்கங்களுக்காக  
(பிரதான விசா உள்ளவருக்கு மட்டும்)  
இயங்குதற்கான ஆங்கிலத்திறனோ  
அதற்குமேலாகவோ கொண்டிருப்பதாக  
திணைக்களத்தினால் ஏற்கனவே  
மதிப்பிடப் பட்டிருக்கக்கூடாது.
- பதிவு, தொடக்கம், மற்றும் முடித்தல்  
ஆகியவற்றுக்கான காலக்கெடுக்களோடு  
இணங்கிநடக்க வேண்டும்  
(காலவரையரைகளை கீழே காண்க)
- கீழ்க்காண்பவற்றில் குறைந்தபட்சம்  
ஒன்றையேனும் பூர்த்தி செய்ய  
வேண்டும்:

- ஒரு நிரந்தர விசா அல்லது  
ஒரு தகுதிபெற்ற தற்காலிக  
விசா வைத்திருக்க வேண்டும்
- தற்காலிக விசா பிரிவுகள்  
சட்ட வரைவில்

குறிப்பிட்டுள்ளபடி, ஒரு

தகுதிபெற்ற தற்காலிக விசா  
வைத்திருக்க வேண்டும்

- முன்னதாக ஒரு நிரந்தர  
நுழைவு அனுமதி அல்லது  
நிரந்தர விசா வைத்திருந்து,  
ஓர் ஆஸ்திரேலிய  
பிரஜையாக ஆகியிருக்க  
வேண்டும்
- இந்த நபரானவர் 18  
வயதுக்குட்பட்டவரெனின்,  
ஒரு நிரந்தர நுழைவு  
அனுமதி அல்லது ஒரு  
நிரந்தர விசா  
வைத்திருந்தவாராகவோ  
அல்லது  
வைத்துள்ளவராகவோ,  
குறைந்தபட்சம் ஒரு  
பெற்றாரையாவது  
கொண்டிருக்க வேண்டும்.

## 18 வயதுக்குட்பட்டவர்கள்

15 முதல் 17 வயதுக்குட்பட்ட

குடியேறிகளும் மனிதாபிமான

உள்வந்தவர்களும் கூட, இயங்குதற்கான

ஆங்கிலத்திறன் இல்லாமலும், பிரதானவழி  
பள்ளிப் படிப்பின் மூலம் அவர்களின்  
தேவைகள்

பூர்த்திசெய்யப்படாமலிருப்பின், இந்தத்  
திட்டமுறையில் பங்குபெற தகுதியடையக்  
கூடும்.

## கால வரையரைகள்

கீழ்க்காணும் கால வரையரைகள்  
பொருந்துவன:

- ஆறு மாதங்களுக்குள்ளாக (18 வயது  
அல்லது அதற்குமேல்) அல்லது 12  
மாதங்களுக்குள்ளாக (18 வயதுக்குக்  
கீழ்) பதிவு செய்துகொளல்.

- 12 மாதங்களுக்குள்ளாக தனிப்பயிற்சி தொடங்குதல்.
- ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக தனிப்பயிற்சியை முடித்தல்.

ஏ.எம்.இ.பி. சேவை வழங்குநர்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் வருங்கால வாய்ப்புடைய வாடிக்கையாளர்கள் சார்பாக கால வரையரை நீட்டிப்புகளுக்காக விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பங்கள் ஒவ்வொரு விவகாரத்தின் தனித்தன்மையின் அடிப்படையிலும், குடிவரவு (கல்வி) சட்டம் 1971ன் கீழுள்ள குறிப்பீடுகளோடு இணங்கும் வகையிலும் பரிசீலிக்கப்படுகின்றன.

## பிள்ளைப் பராமரிப்பு

பள்ளி வயதுக்குக் கீழ் பிள்ளைகள் வைத்திருக்கும் ஏ.எம்.இ.பி. வாடிக்கையாளர்களுக்கு பிள்ளைப் பராமரிப்பு வசதி கிடைக்கிறது. பிள்ளைப் பராமரிப்பு ஏ.எம்.இ.பி. சேவை வழங்குநர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது, மற்றும் கிடைக்குமிடங்களில் வாடிக்கையாளரின் வகுப்புக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது.